

Key Fact Document

EXTERNAL COMMERCIAL BORROWING ACCOUNT - ECBA

வர்த்தகக் கணக்கு

வெளி வணிகக் கடன் கணக்கு - ECBA

முக்கிய தகவல்கள் சுவரம்

வெளி வணிகக் கடன் கணக்கு - ECBA



Key Fact Document

EXTERNAL COMMERCIAL BORROWING ACCOUNT - ECBA

Description of the product/service

ECBA is an account introduced to facilitate resident persons who borrow from overseas under the Regulations No. 2 of 2021, to route the loan proceeds into Sri Lanka and make the repayments of the same.

- Eligibility - Company incorporated in Sri Lanka under Companies Act No 7 of 2007 who wish to borrow as a loan from a Non-Resident Investor.
- Permitted Currency - Any designated Foreign currency.
(USD / GBP/ EUR / AUD / SGD / SEK / CHF / CAD / HKD / JPY / DKK / NOK / NZD / CNY /THB)
- Permitted Account Type -
 1. Savings A/C (shall be opened to receive loan proceeds from the overseas lender and all repayments of such loans should be made out of same ECBA)
 2. Fixed Deposit (should be opened to be held as a lien to obtain an LKR loan from the bank only)

Financial and other benefits to customers including incentive and promotions

- Open a ECBA in a wide variety of foreign currencies.
- Competitive interest rates for Fixed Deposits.

Cost to Customers - Fees/ charges, commission, interest, etc.

Refer bank official website under service Interest Rates & Tariffs ([http:// /www.hnb.net](http://www.hnb.net))

Procedure to be followed to obtain the product/delivery channel

- Visit the closest branch (250+ island wide)
- Obtaining, completing and forwarding an application with required documents. (All the Branches island wide)
- Company account opening application
- Declaration of beneficial ownership
- Individual KYC data collection form of all directors and signatories
- Resolution passed by the board of directors regulating of the opening of the account and authorized signatories.
- ROC certified form 1 or form 20
- NIC / Passport or Driving license of the directors and authorized signatories
- Specimen signature cards of all authorized signatories
- FA TCA - for USA registered companies
- The loan agreement including repayment schedule
- Profile of the borrower in accordance with the Articles of Association, Certificate of Incorporation etc.
- Profile of the lender
- A copy of the resolution passed by the board of Directors of the company (borrower) for the approval on proposed loan certified by the company Secretary
- An affidavit from the borrower that loan proceeds would be received and all repayments will be routed through the said ECBA Savings

Key Terms & Conditions

General Terms & Conditions link given below:

(<https://www.hnb.net/terms-conditions>)

For more information - 0112 462 462/ hnbconnect@hnb.lk

Complaint handling procedure

The contact number is 0112661963

Email address – customer.experience@hnb.lk

Link :- [hnb.net/feedback](https://www.hnb.net/feedback)



වැදගත් කරුණු

බාහිර වාණිජ ණය ගැනීමේ ගිණුම - ECBA

සේවා පිළිබඳ හඳුන්වාදීම

ECBA යනු 2021 අංක 2 දරන රෙගුලාසි යටතේ විදේශයන්හි සිට ණය ගන්නා නේවාසික පුද්ගලයන්ට ණය මුදල් ශ්‍රී ලංකාව වෙත යොමු කිරීමට සහ එම ණය ආපසු ගෙවීමට පහසුකම් සැලසීම සඳහා හඳුන්වා දුන් ගිණුමකි.

- සුදුසුකම් - අනේවාසික ආයෝජකයෙකුගෙන් ණය මුදල් ගැනීමට කැමති 2007 අංක 7 දරන සමාගම් පනත යටතේ ශ්‍රී ලංකාව තුළ සංස්ථාපිත සමාගමක් විය යුතුය
- අවසර ලත් මුදල් වර්ග- ඕනෑම නම් කරන ලද විදේශ මුදල් වර්ගයක් (USD / GBP / EUR / AUD / SGD / SEK / CHF / CAD / HKD / JPY / DKK / NOK / NZD / CNY / THB)
- අවසර ලත් ගිණුම් වර්ග -
 1. ඉතුරුම් ගිණුම (විදේශීය ණය දෙන්නාගෙන් ලැබෙන ණය මුදල් ලබා ගැනීම සඳහා ගිණුම විවෘත කළ යුතු අතර එවැනි ණයවල සියළුම ආපසු ගෙවීම් එම බාහිර වාණිජ ණය ගැනීමේ ගිණුම මගින් සිදු කළ යුතුය)
 2. ස්ථාවර තැන්පතු (බැංකුවෙන් පමණක් ශ්‍රී ලංකා රුපියල් LKR ණයක් ලබා ගැනීම සඳහා ඇපකරයක් ලෙස විවෘත කළ යුතුය)

දිරිගැන්වීම් සහ ප්‍රවර්ධන දීමනා ඇතුළුව පාරිභෝගිකයින්ට ලැබෙන මූල්‍ය සහ අනෙකුත් ප්‍රතිලාභ

- විවිධ විදේශ මුදල් වර්ග වලින් ECBA විවෘත කළ හැක
- ස්ථාවර තැන්පතු සඳහා තරගකාරී පොලී අනුපාත ලැබේ

ගනුදෙනුකරුවන්ට අදාළ පිරිවැය - ගාස්තු/අයකිරීම්, කොමිස්, පොලී ආදිය.

සේවා පොලී අනුපාත සහ තීරැඬු යටතේ බැංකු නිල වෙබ් අඩවිය බලන්න (<http://www.hnb.net>)

සේවා ලබා ගැනීම සඳහා අනුගමනය කළ යුතු ක්‍රියා පටිපාටිය

- දිවයින පුරා ඇති 250+ ශාඛා අතුරින් ආසන්නතම HNB ශාඛාව වෙත පිවිසෙන්න
- අවශ්‍ය ලියකියවිලි සමඟ අයදුම්පතක් ලබා ගෙන, එය සම්පූර්ණ කොට දිවයින පුරා ඇති ඕනෑම HNB ශාඛාවකට ඉදිරිපත් කරන්න.
- සමාගම් ගිණුම් විවෘත කිරීමේ අයදුම්පත
- ප්‍රතිලාභී හිමිකාරීත්වය ප්‍රකාශ කිරීම
- සියළුම අධ්‍යක්ෂවරුන්ගේ සහ අත්සන්කරුවන්ගේ තනි පුද්ගල KYC දත්ත එකතු කිරීමේ පෝරමය
- ගිණුම විවෘත කිරීම සහ බලයලත් අත්සන් කරන්නන් නියාමනය කරමින් අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් සම්මත කරන ලද යෝජනාව.
- සමාගම් රෙජිස්ට්‍රාර් ROC සහතික කළ පෝරමය 1 හෝ පෝරමය 20
- අධ්‍යක්ෂවරුන්ගේ සහ බලයලත් අත්සන්කරුවන්ගේ ජාතික හැඳුනුම්පත් / විදේශ ගමන් බලපත්‍ර හෝ රියදුරු බලපත්‍ර
- සියළුම බලයලත් අත්සන්කරුවන්ගේ ආදර්ශ අත්සන්
- FATCA - USA ලියාපදිංචි සමාගම් සඳහා
- ආපසු ගෙවීමේ කාලසටහන ඇතුළුව ණය ගිවිසුම
- සාංගමික ව්‍යවස්ථාව, සංස්ථාපිත සහතිකය ආදියට අනුකූලව ණය ගැනුම්කරුගේ තොරතුරු
- ණය දෙන්නාගේ තොරතුරු
- සමාගමේ ලේකම් විසින් සහතික කරන ලද යෝජිත ණය සඳහා අනුමැතිය සඳහා සමාගමේ අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් සම්මත කරන ලද යෝජනාවේ පිටපතක් (ණය ගැනුම්කරු)
- ණය ලබාගන්නා අයගෙන් දිවුරුම් ප්‍රකාශයක් ලැබෙන අතර සියළුම ආපසු ගෙවීම් ඉහත කී ECBA ඉතුරුම් හරහා සිදු කෙරේ.

වැදගත් නියමයන් සහ කොන්දේසි

සාමාන්‍ය නියම සහ කොන්දේසි සඳහා සබැඳිය පහත දැක්වා ඇත:
(<https://www.hnb.net/terms-conditions>)

වැඩි විස්තර සඳහා - 0112 462 462/ hnbconnect@hnb.lk

පැමිණිලි හැසිරවීමේ ක්‍රියාවලිය

දුරකථන අංකය - 011-2661963

විද්‍යුත් තැපෑල - customer.experience@hnb.lk

Link :- [hnb.net/feedback](https://www.hnb.net/feedback)



முக்கிய தகவல்கள் ஆவணம்

வெளி வணிகக் கடன் கணக்கு – ECBA

வங்கி வசதியின்/விநியோக ஊடகத்தின் விபரம்

2002ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க பிரமாணங்களின் கீழ் வெளிநாட்டிலிருந்து கடன் பெறும் இலங்கையில் வதிவிடத்தைக் கொண்ட ஆட்கள் தமக்கான கடன் தொகையை இலங்கைக்குத் தருவிக்கவும் அக் கடனின் மீளளிப்புகளைச் செலுத்தவும் வசதியளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே ECBA கணக்காகும்.

- **தகுதி** – 2007இன் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டதோடு, வெளிநாட்டில் வசிக்கும் முதலீட்டாளரிடமிருந்து கடனைப் பெற விரும்புகின்ற கம்பனி
- **அனுமதிக்கப்பட்ட நாணயம்** - குறித்துரைக்கப்பட்ட ஏதேனுமொரு வெளிநாட்டு நாணயம்
USD / GBP / EUR / AUD / SGD / SEK / CHF / CAD / HKD / JPY / DKK / NOK / NZD / CNY / THB
- **அனுமதிக்கப்பட்ட கணக்கு வகைகள்** -
 1. சேமிப்புக் கணக்கு (வெளிநாட்டிலுள்ள கடன் வழங்குநரிடமிருந்து கடன் தொகையைப் பெறுவதற்கு இது ஆரம்பிக்கப்பட வேண்டும். அக் கடனின் சகல மீளளிப்புகளும் அந்த ECBA ஊடாகவே செலுத்தப்பட வேண்டும்).
 2. நிலையான வைப்புகள் (வங்கியிடமிருந்து இலங்கை ரூபாய் கடன் ஒன்றைப் பெறுவதற்குப் பாத்தியமாக வைத்திருப்பதற்கு மட்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்).

ஊக்குவிப்புத் திட்டங்கள் உட்பட வாடிக்கையாளர்களுக்கான நிதி மற்றும் ஏனைய அனுகூலங்கள்

- ECBA கணக்கை பல்வேறு வகையான வெளிநாட்டு நாணயங்களில் ஆரம்பிக்க முடியும்.
- நிலையான வைப்புகளுக்கு கவர்ச்சியான வட்டி வீதங்கள்

வாடிக்கையாளர்களுக்கான செலவு – கட்டணங்கள்/அறவீடுகள், தரகுப்பணம், வட்டி முதலியன

- வங்கியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (<http://www.hnb.net>) சேவை வட்டி வீதங்கள் மற்றும் விதிப்பனவுகள் என்பதன் கீழ் பார்க்கவும்

வங்கிக் கணக்கை/விநியோக ஊடகத்தைப் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய படிமுறைகள்

- அருகிலுள்ள கிளைக்குச் செல்லுங்கள் (நாடெங்கும் 250க்கு மேற்பட்ட கிளைகள்.)
- விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பியுங்கள்.(நாடெங்குமுள்ள சகல கிளைகளும்)
- கம்பனிக் கணக்கு ஆரம்பப் படிவம்
- பயனடையும் உரித்தாண்மையின் பிரகடனம்
- சகல பணிப்பாளர்கள் மற்றும் கையொப்பதாரர்களின் தனிநபர் KYC தரவு சேகரிப்புப் படிவங்கள்
- கணக்கின் ஆரம்பத்தையும் அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பதாரர்களையும் ஒழுங்குமுறைப்படுத்தி சபைப் பணிப்பாளர்களினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
- ROC அத்தாட்சிப்படுத்திய படிவம் 1 அல்லது படிவம் 20
- பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பதாரர்களின் தே.அ.அ./கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
- அதிகாரமளிக்கப்பட்ட சகல கையொப்பதாரர்களினதும் மாதிரிக் கையொப்ப அட்டைகள்
- FATCA – ஐக்கிய அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகளுக்கு
- மீளளிப்பு அட்டவணை உள்ளடங்கலாக கடன் ஒப்பந்தம்
- கூட்டமைப்பு விதிகளுக்கு அமைவான கடனாளியின் விபரத் தொகுப்பு, கூட்டிணைப்புச் சான்றிதழ் முதலியன
- கடன் வழங்குபவரின் விபரத் தொகுப்பு
- உத்தேச கடனின் அங்கீகாரத்திற்காக கடனாளியின் (கம்பனியின்) பணிப்பாளர்கள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதி, கம்பனிச் செயலாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது
- கடன் தொகைகள் பெறப்படுவதும் மீளளிப்புகள் செய்யப்படுவதும் மேற்படி ECBA கணக்கின் மூலமே மேற்கொள்ளப்படும் என்பதை உறுதிப்படுத்தி கடனாளியினால் வழங்கப்பட்ட சத்தியக் கடதாசி

முக்கிய விதிகள் மற்றும் நிபந்தனைகள்

பொது விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கான இணைப்பு:

<https://www.hnb.net/terms-conditions>

மேலதிக தகவல்களுக்கு - 0112 462 462/ hnbconnect@hnb.lk

முறைப்பாட்டைக் கையாளும் முறை

தொடர்பு இலக்கம் - 011-2661963

மின்னஞ்சல் விலாசம் - customer.experience@hnb.lk

Link :- [hnb.net/feedback](https://www.hnb.net/feedback)

